

**SUPPLEMENT**  
TO  
**The Ceylon Government Gazette,**  
**PART III.**

FRIDAY, DECEMBER 19, 1902.

**NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.**

TAKE notice, that unless within three months from the 14th day of November, 1902, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,  
Special Officer.

*Description of Lands referred to.*

The following lots, situated in the village of Kotapola in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Preliminary plan 45.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
222	Koskanuwehenedeniya	...	...	0 1 7
223	Bendelnhena, &c.	...	...	102 1 0
224	Peelawaladeniya	...	...	0 1 10
				102 3 17

in sheets O<sub>2</sub>-10 and O<sub>3</sub>-11, and bounded as follows: on the north by the footpath, Nekatdeniya claimed by Hettige Babehami and others, the footpath; on the east by the Kiriwane-ganga, Aliwinnegodadeniya claimed by Pitawitage Gunactana, Aliwinnehena claimed by Korawage Sabehami, the minor road from Kotapola to Beralapanatara; on the south by the minor road from Kotapola to Beralapanatara, Migahawathiyaya claimed by Korawage Punchi Baba and others; on the west by the stream, Tunmanhandiyawattuyaya claimed by Korawage Dissan and others, Korawebewlehena claimed by Korawage Dingi Baba and others.

ඩී. 1902 ක්වූ නොවැම්බර් මස 14 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළුන්දී මෙහි පහත දක්වන ඉඩම් වලට නොගෙන්න ඉන් එකකට නොගෙන්න වැඩිගණනකට ගම් අසින්වාසිකමක් තිබෙන යම් අයෙකු ඇත්තේ එම අය රිසින් මුද්‍රිත සම්බන්ධ වශී 1897, 1899 සහ 1900 ආයුර්වෙන්වල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පන්කරණුලැබූ වියෙෂ්ඨ මහන්තියෝගියාන්හාසේගේ ගාලුලේ කන්තොරු, වේදී උන්හාසේගේ ඉදිරිපිට ඇවින් පෙන්සිට් එකී ඉඩම්වලට නොගෙන්න රේ ඇති යම් කොටස කට කිසි අසින්වාසිකමක් පෙන්ව, සිල්පාව නොයෙදුනෙන්න, එකී වියෙෂ්ඨ මහන්තියෝගියාන්හාසේගේ ඉඩම් ඉහතන් ආයුර්වෙන්වලින් ලැබූ තිබෙන බලුවල ප්‍රකාරයට, අසින්වාසිකම නොවාපු එකී ඉඩම් එක්කො එකී අසින්වාසිකමක් ගෙණුරුද්ධන්විස්ට් නොයෙදුන සැම ඉඩම් යෝජන පාලන දක්වන ඉඩම් තුළ නොගෙන්න ඇත්තේ ප්‍රකාරයට උන්හාසේගේ ඇත්තේ ඇත්තේ ප්‍රකාරය කරන්න බව මෙසිය දැකගත යුතුයි.

පේ. එ. ප්‍රසාද,  
වියෙෂ්ඨ මහන්තියෝගියාන්හාසේගේ.

ඉඩම්වල නොරහුරු.

දකුණු පලාතට අසින් මාතර දිස්ත්‍රික්කන් මොරවක්සේරලේ නොවැපළ යන ගම පිහිටි, තිබෙන මේ අමුනාසු සහයකි සිනියමේ පෙන්සන මෙහි පහත දක්වන බ්ලික්විරි, එකම :—

O<sub>2</sub>-10 සහ O<sub>3</sub>-11 සිනියම් පහුවලට අඩංගුවූ :—

මුළු සිනියම 45.

බ්ලික්විරිය.	ඉඩම් නම.	බ්ලික්විරිය.		
		අ. රු. ප.	රු. රු. ප.	රු. රු. ප.
222	...	...	0	1 7
223	...	...	102	1 0
224	...	...	0	1 10
			102	3 17

தில் மாகிஸ்டிரல் அபிபுரடி, கோவையின் விவரங்களை தமிழ்நாட்டின் மாநில அமைச்சர் அவர்கள் கொண்டு வரவில்லை. இதிலிருந்து அதிகமான கொருத்துப் பேசு கொண்டு வரவில்லை. கோருத்துப் பேசு கொண்டு வரவில்லை. இதிலிருந்து அதிகமான கொருத்துப் பேசு கொண்டு வரவில்லை.

இவ்வற்றில் கூடிய தேதியாக 1902 ம் ஜூ-த்து கார்த்திகைம் 14 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இத் திட்டமில்லை. காணிகளை அவ்வது அதிகாணிகளை சட்டங்கள் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய ஆற்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அவ்வது அவற்றில் யாதும் ஒரீஸம் அவ்வது உடன்தெ காண்பியாதிருந்தால், மேற்கொல்விய சூரித்த உத்தியோகஸ்தர் தமிழில் சொல்லப்பட்ட கட்டளைச் சட்டங்களில் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அவ்வது அவைகளின் உரித்தைப் பேசுப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

ஜே. சி. பெரேஸ்,  
ஆற்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்தறை டிஸ்திரிக்கில் மொறவக்கோரானையைக்கோர்த்த கொட்டப்பொளை என்றும் கிராமத்திலுள்ள இதன் டிஸ்திரிக்கில் காணிந்தான்டுகள், அத்தாவது இத்தோட்டனத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்தி மாப்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன:


0<sub>2</sub>-10<sup>15</sup> ம், 0<sub>3</sub>-11<sup>15</sup> ம் அளவுக்கடதாசியில்,

பிரதமபடத்து இலக்கம் 45.  
காணிகளினது பெயர்.

துண்டு.		விசாலம்.
		ச. மு. பெ.
222	...	0 1 7
223	...	102 1 0
224	...	0 1 10
		102 3 17

எல்லை, வடக்கு-அடிபாறை, வெற்றிகே பபேகாமியும் கிலேபேர்களும் உரித்துபேசு நெக்கத்தெளிய, அடிபாறை; கிழக்கு-கிரிவாடுங்கங்கு, பிட்டவிட்டகே குணங்தலு உரித்துபேசும் அவிவின்னை மெருத்தெளிய, கொறவேகே கட்டகாமிய உரித்துபேசும் அவிவின்னைகேன, கொட்டப்பொவிவிருந்து பெறவென்றுத்தரைக்கு போகும் கேட்டு; தெற்கு-கொட்டப்பொவிவிருந்து பெறவென்றுத்தரைக்கு போகும் கேட்டு, கொறவேகே புஞ்சிப்பாவும் கிலேபேர்களும் உரித்துபேசு மீகாவத்துயாய்; மேற்கு-லூடை, கொறவேகே திசதும் கிலேபேர்களும் உரித்துபேசும் நுமிமன்றுள்ளிட்டயவத்துயாய், கொறவேகே முங்கிப்பாவும் கிலேபேர்களும் உரித்துபேசும் கொறவேபெபுலேட்டன.

[For Tracing see page 3.]



Scale of 8 Chains to an Inch.

Situation : Kotapola village in Palle pattu of Morawak korale.

Preliminary plan 45.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.P.	
222	Koskanuwehenedeniya	...	0	1 7
223	Bendeluhena, &c.	...	102	1 0
224	Peelawaladeniya	...	0	1 10
			102	3 17

Surveyor-General's Office,  
Colombo, September 11, 1902.

1,190

Sheets O<sub>2</sub>—10 and O<sub>3</sub>—11

P. D. WARREN,  
Assistant Surveyor-General.